

June 28, 2022

| The Secretary | The Secretary |
|--|---------------------------|
| National Stock Exchange of India Limited | BSE Limited |
| Exchange Plaza | Phiroze Jeejeebhoy Towers |
| Bandra Kurla Complex (BKC) | Dalal Street |
| Bandra (east) | Mumbai - 400001 |
| Mumbai – 400051 | |
| Symbol: EQUITASBNK | Scrip Code No-543243 |

Madam/Dear Sirs,

Sub: Newspaper Advertisement on Sixth Annual General Meeting (AGM) of the Bank

Pursuant to Regulation 30 and 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith the copies of advertisements published in Business Standard and Makkal Kural (in all editions) on June 27, 2022 respectively, notifying the sixth AGM of the Bank scheduled on July 19, 2022.

Kindly take the above information on record.

Thanking you,

Yours truly,

For Equitas Small Finance Bank Limited

Sampathkumar K R Company Secretary



Maximising returns can harm financial health

The need to always be right is baked into

consciousness. But in

investing you don't

need to be always

right. Being mostly right is sufficient

our evolutionary



TRUTH BE TOLD

HARSH ROONGTA

Imagine this scenario. It's the final of a 50-over national level tournament. The host side batting second needs one run to win with three balls and one wicket to spare. Fortunately, the better batsman is at the striker's end. Knowing his penchant be around 70 if he followed our approach. for hooking, the opposing side's captain I then asked Varun the probability of him sets an appropriate field and the bowler being exactly right. He put it at 20 per cent.

goes for his shot. The fielder on the boundary positions himself to take the catch. Much to the crowd's joy, however, the ball sails over the boundary rope.

When asked why he chose the risky shot, the batsman says he knew it would work out. He is a contender for a slot in the national team. The selectors

impressed and don't pick him, citing lack of temperament.

We were discussing investment strategy with Varun, a client with a large sum to invest. We decided the money should be invested in a mix of equity and balanced advantage funds. It had to move from a liquid fund, so we then discussed the pace of transfer. Varun said he "knew" the market would fall over the next six months. He wanted to invest a lump sum after the market hit the bottom.

I recommended the unsexy, but effective, systematic weekly transfer over warning: "Any attempt to maximise 18 months. I tried to convince him about the superiority of following a process that health." has a good probability of achieving your objective, rather than trying to win big via

"Individual decisions can be badly

thought through, and yet be successful or be exceedingly well thought through, but be unsuccessful, because the recognised possibility of failure in fact occurs. But over time, more thoughtful decision making will lead to better overall results. More thoughtful decision making can be encouraged by evaluating decisions on how well they were made, rather than the outcome." I forwarded this quote from Robert Rubin, former US Treasury Secretary, to Varun.

However, I soon realised it was no use arguing with him as he already "knew" (just like the batsman) when the market would hit the bottom. Instead, I concentrated on demonstrating possible payoffs. We estimated the value of the investments after 10 years, assuming things went as he predicted, to be 100. We estimated it would bowls a bouncer. The compulsive hooker We worked out that in other cases the

investment value would be around 60. If we did things his way, the payoff was 68 (100 into 20 per cent plus 60 into 80 per cent) whereas the approach indicated by us had a slightly higher probability of 70 per cent.

If Varun followed our advice, over a 10-year period the wealth would grow, but be 30 per cent less

watching the match, however, are not than if he timed his entry into equity to perfection. But on an overall probability basis, the payoffs were almost the same.

In theory, 100 looks far superior to 70, but when you look at it from an overall payoff perspective, 70 begins to make sense. For our ancestors living in the jungles one mistake meant instant death. Hence, the need to be always right is baked into our evolutionary consciousness. But you don't need to be right all the time while investing. You just have to be right most of the time.

Investments should carry a statutory returns can be injurious to financial

The writer heads Fee-Only Investment Advisors LLP, a Sebi-registered investment advisor; Twitter: @harshroongta

If the steep fall is giving you sleepless nights, exit cryptos

Anyone entering now should stick to established currencies, take limited exposure, and invest for the long haul

BINDISHA SARANG

he *Bloomberg* Galaxy Crypto Index has declined 47.1 per cent over the past year and 75.6 per cent from its peak on November 9. 2021. Bitcoin, investor sentiment. which had touched a peak of \$67,734 on the same date, is currently trading at around \$21,483, about 68.3 per cent

Trouble in crypto universe

High inflation is forcing central banks across the globe to hike interest rates and roll back liquidity. With monetary conditions tightening, prices of most asset classes have corrected. Cryptocurrencies, which are highly volatile and don't produce any earnings (unlike companies and stocks), have been hit hard. "The total market capitalisation of cryptocurrencies has declined from a peak of nearly \$3 trillion to less than \$1 trillion currently," says Joseph Massey, managing director, CryptoWire.

The massive price erosion has led to a wave of collapses. First, Terra (a stablecoin) and Luna collapsed. "Within the crypto space, there are several experimental projects. Some of these experimental projects. such as Luna, have taken a severe beating," says Manhar Garegrat, executive director of policy and special projects, CoinDCX.

Crypto lending platform Celsius (which lent cryptos owned by one set of customers, whom it paid an interest, to another) has frozen withdrawals. A hedge fund called Three Arrows Capital has been liquidated. More such hedge funds, which made leveraged

bets on cryptos, could collapse.

Stringent tax norms

The Indian government and the Reserve Bank of India's (RBI) stringent regulatory stance vis-à-vis cryptocurrencies has affected local

The government introduced guidelines for their taxation in Budget 2022 (without confirming the legality of cryptocurrencies). "Any income arising from the transfer of virtual digital assets (VDAs) will be taxable at the rate of 30 per cent, with no setoffs allowed as deduction. The cost of acquisition is the only deduction allowed," says Deepak Jain, executive, TaxManager.in.

Any loss sustained on sale can't be set off against any other income, nor can it be carried forward to subsequent

Tax deducted at source (TDS) at the rate of 1 per cent will be deducted while paying the sale consideration of VDAs. 'The purpose is to capture the details of all transactions and regulate this space better," says Jain.

The threshold for applying TDS is if the sale consideration exceeds ₹10,000 in a financial year (for people who don't have to get their books audited) and ₹50,000 for specified persons (who have to get their books audited), including individuals and Hindu Undivided Families

India's crypto ecosystem also faces payment-related challenges vis-à-vis the banking system, with access to Unified Payments Interface (UPI) being denied.

In hindsight, the regulators' stringent attitude has proved a

blessing as it led many investors to exit cryptos before the current crash.

Among Indian cryptocurrency exchanges, CoinDCX has stopped withdrawals, causing disquiet among its customers. A statement from the company says it has restricted crypto withdrawal from its platform, but users can deposit or withdraw funds through the INR (Indian rupee) route as usual. The statement further says the restriction is a measure "to strengthen safety protocols and was gradually initiated over the past one month for multiple users". The exchange did not clarify when the restriction would end.


Hang on or exit?

Investors should respond to the current downturn based on their individual situations. Says Lovaii Navlakhi, board member. Association of Registered Investment Advisors (ARIA): "If your existing exposure to cryptos is significant, and you require funds urgently, or you don't want any more exposure to such a highrisk investment, then trim your exposure in tranches, as and when prices increase.

Navlakhi adds that if the

FOR CRYPTO

INVESTORS Bloomberg Galaxy



exposure is limited, the investor should not sell in panic and should instead wait for prices to revive.

Suresh Sadagopan, founder of Navi Mumbaibased Ladder7 Financial Advisories, says investors' reaction should also be dictated by their time horizon. "Someone who has invested with a long-term view, and is cognisant of the risks in this asset class, should keep her investments," he says,

Sadagopan suggests those

markets for short-term gains should cut their losses, draw a lesson about the downside of such speculative forays, and move on.

Time for contra bet

Many investors may regard the current downturn as an opportunity to place a contrarian bet. The best time to enter any asset class is indeed when there is blood on the streets.

Be careful while selecting a crypto. "The current crash will differentiate dependable projects from the high-risk ones," says Massey. The former have a higher probability of recovering.

Also, be cognizant of the risks. "Cyptocurrencies are extremely volatile. There is no underlying investment. It has no regulatory backup and no legal recourse. In the past, crypto wallets and exchanges have been hacked," says Sadagopan.

For cryptocurrencies to do well, monetary policy may have to turn loose again. Currently, that scenario is nowhere on the horizon.

Only those with a long horizon should enter. Most investors should limit their allocation to this asset class to 5 per cent of their portfolio.

As for the situation arising due to a cryptocurrency exchange not allowing investors to withdraw crypto holdings, Prashant Mali, cyber and privacy expert lawyer says: "In this volatile situation, investors should hold cryptocurrencies in their own wallets as exchanges are prone to many risks." He adds that the cyber risks faced by these exchanges are not covered in their insurance policies, nor is there an RBI policy to insure investors in case a crypto exchange goes kaput.

ဖြဲ **၉၈၆** Housing Ghar Ki Baat

NOTICE - 34[™] ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the Thirty Fourth ("34"") Annual General Meeting ("AGM") of the Members of PNB Housing Finance Limited ('the Company') will be held on Tuesday, July 26, 2022 at 3:00 PM. (IST) through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") (hereinafter referred as VC), in compliance with the applicable circulars issued by MCA and SEBI from time to time in this regard, to transact the business, as set out in the Notice of the AGM ("AGM Notice") which is being circulated for convening the AGM.

The Notice of the AGM along with the Annual Report for the Financial Year 2021 22 is being sent only by electronic mode to those Members whose email addresses are registered with the Company/Depository Participant ('Dps') s & Transfer Agent ('RTA') in the accordance with the and SEBI Circulars and will also be made available at www.pnbhousing.com www.bseindia.com, www.nseindia.com and www.evoting.nsdl.com Members can attend and participate in the AGM through the VC facility only and shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act. 2013 ('Act').

The cutoff date for determining the entitlement of members to cast their votes on all the business items as set out in the AGM Notice would be based on the data provided by RTA/DP as on the closing hours of Tuesday, July 19, 2022 ("cut-off

The instructions for attending the AGM through VC and detailed manner of electronic voting is being provided in the Notice convening the AGM. The Company is providing remote e-voting facility ("remote e-voting") and facility of e-voting system during the AGM ("e-voting") (collectively referred as "electronic voting") to all the eligible members as per applicable provisions of the Act and MCA and SEBI Circulars as on cut-off date on all the business items as set out in the AGM Notice. Members who have not cast their votes by remote e-voting will be able to vote at the AGM through e-voting. The login credentials to cast vote through electronic voting shall be made available to the Shareholders after undating their email addresses, if any.

In case the members who have not registered their email address with the Company/ DP/ RTA, please follow below instructions to: A) Register your email-id as per below:

| | rnt.helpde Name of certificate copy of PA of Aadhar |
|---------------|---|
| Demat Holding | Please con in your de |

Physical Holding Please send your request to the Share Transfer Agent of the Company. M/s. Link Intime India Pvt. Ltd at ind your request to the share mainster Agent on ppany, M/s. Link Intime India Pvt. Ltd at lesk@linkIntime.co.in providing Folio No., f shareholder, scanned copy of the share (front and back). PAN (self-attested scanned N Card), AADHAR (self-attested scanned copy Card) for registering email address.

> ontact your DP and register your email address emat account, as per the process advised by

Members, who are holding shares in physical form or who have not registered their email addresses are requested to refer the AGM Notice for the process to be followed for casting their vote through e-voting / remote e-voting

The Company has engaged the services of National Securities Depositories Limited (NSDL) as the agency to provide the electronic voting facility and Video Conferencing facility to conduct the AGM through VC. Helpdesk for Individual Shareholders holding securities in demat mode for any technical issues related to login through DPs i.e. NSDL and CDSL.

| ı | Login type | Helpdesk details |
|---|--|---|
| П | Individual Shareholders holding securities in demat mode with NSDL | Members facing any technical issue in login can contact NSDL helpdesk by sending a request at evoting@nsdl.co.in or call at toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30. |
| I | Individual Shareholders holding securities in | Members facing any technical issue in login can contact CDSL helpdesk by sending a request at helpdesk evering@cdslindia.com or contact at |

022-23058738 or 022-23058542-43. In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs for Members who need assistance before or during the AGM and e-voting user manual for Members available on the website **www.evoting.nsdl.com** unde the 'Downloads Section'. You can also contact NSDL on toll free number 1800-1020-990 and 1800 22 44 30 or Ms. Sarita Mote, Assistant Manager, NSDL, at

designated e-mail IDs: evoting@nsdl.co.in, who will address the grievances For PNB Housing Finance Limited

Place : New Delhi Date : June 25. 2022

related to electronic voting

Sanjay Jain Company Secretary and Head Compliance FCS: 2642

KERALA WATER AUTHORITY e-Tender Notice

Tender No: 34/22-23/SE/PHC/PKD

JJM - Laying distribution system and providing FHTCs (800 Nos) in Mundur Panchayath zone 6. EMD: Rs. 1,00,000/-. Tender fee: Rs. 8850/-. Last Date for submitting Tender: 08-07-2022 03:00:pm. Phone: 04912544927 Website: www.kwa.kerala.gov.in, www.etenders.kerala.gov.in

KWA-JB-GL-6-419-2022-23

Superintending Enginee



EQUITAS SMALL FINANCE BANK LTD Regd. Office: 4th Fir, Phase II, Spencer Plaza, 769, Mount Rd, Anna Salai, Chennai-2 Tel: 044-4299 5000 Fax: 044-4299 5050 Web: www.equitasbank.com | Email: cs@equitasbank.com

NOTICE TO MEMBERS Notice is hereby given that:

Limited ("the Bank") will be held on Tuesday, July 19, 2022 at 16.00 Hrs I.S.T through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the business as set out in the Notice of the Sixth AGM, in compliance with the General Circulars dated April 8, 2020, April 13, 2020, May 05, 2020, January 13, 2021 & May 05,2022 respectively ("MCA Circulars") issued by the Ministry of Corporate Affairs ("MCA") SEBI Circular dated May 12, 2020, January 15, 2021, 8 May 13, 2022 and applicable provisions of the Companies Act, 2013 ("the Act" and SEBI (Listing Obligation & Disclosures Requirements) Regulations, 201 ("SEBI Listing Regulations").

The Annual Report for the Financial Year 2021-22 along with the Notice of AGM have been sent on June 24, 2022 electronically to the Members whose e-mail IDs are registered with the Bank / Registrar and Transfer Agent ("RTA") / Depository

. The Notice of the Sixth AGM and the Annual Report for the Financial Year 2021-22 is available on the bank's website at https://ir.equitasbank.com/shareholderservices/, on the website of CDSL at https://www.evotingindia.com and on th website of BSE Limited at https://www.bseindia.com and National Stock Exchange of India Limited at https://www.nseindia.com.

Business as set forth in the AGM Notice may be transacted through the electronic voting system provided by Central Depository Services (India) Ltd ("CDSL") from a place other than the venue of AGM ("Remote e-voting") and e-voting at the AGM . All the Members are informed that: The instructions for participating through VC and the process of e-voting

including the manner in which Members holding shares in physical form or who have not registered their email address can cast their vote through remote e voting are provided as a part of the Notice of Sixth AGM. Only those persons whose names are recorded in the Register of Members or in the Register of beneficial owners maintained by the Depositories as on the Cut-of

Date i.e. July 12, 2022 shall be entitled to participate at the Meeting & either avai the facility of Remote e-voting or vote at the AGM. A person who is not a Member as on the Cut-off Date should treat this Notice for information purposes only. . The Remote e-voting system shall commence at 9AM IST on Sat, July 16, 2022 & end at 5PM IST on Monday, July 18, 2022. Remote e-voting facility shall be disabled

by CDSL after the end of the Remote e-voting period. Once a vote on a resolution is cast by a Member, he/she shall not be allowed to change it subsequently . Members who have cast their vote through Remote e-voting prior to the AGM may attend the AGM through VC, but shall not be entitled to cast their vote again Members who have not cast their vote through remote e-voting and present in the

AGM through VC, shall be eligible to vote through e-voting at the AGM. Any person, who has acquired shares of the Bank and becomes a member after June 17, 2022, being the date for ascertaining the list of shareholders to whom the notice convening AGM was dispatched upto the cut-off date for voting i.e. July 12, 2022, may kindly refer to the notice uploaded in the Bank's website a https://ir.equitasbank.com/shareholder-services/

i. In case of gueries/grievances in respect of attending AGM through VC and voting by electronic means, Members may write to Mr. Rakesh Dalvi, Sr. Manager, Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on 022 23058542/43.

Place: Chennai for Equitas Small Finance Bank Limited sd/- SampathKumar KR, Company Secretary

(FOMENTO)

Fomento Resorts and Hotels Limited

CIN No.: U55101GA1971PLC000113 Registered Office: Unit Cidade De Goa, Vainguinim Beach, Goa-403 004, India Tel.: +91 832 2454545; Fax: +91 832 2454541 / 42

Email: shareholders@frhl.in; Website: www.frhl.in **NOTICE TO SHAREHOLDERS**

Transfer of Equity Shares to Investor Education & Protection Fund (IEPF) Suspense Account

nis notice is given pursuant to the provisions of Section 124(6) of the Compan Act 2013 "the Act" read with "Investor Education and Protection Fund Authorit (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 "Rules" and subseque amendments thereto. The said Rules amongst other matters, contain provision for transfer of shares, in respect of which dividend has not been paid or claimed fo seven consecutive years, in the name of Investor Education and Protection Fund Suspense Account ("IEPF Suspense Account") The shareholders may note that the dividend declared by the Company for the

to Investor Education and Protection Fund (IEPF). Accordingly, Company has sen individual communication to all the concerned shareholders at their registered address whose unclaimed dividend for the financial year 2014-15 is due for transfe Pursuant to the provisions of Section 124(5) of the Act, any amount transferred the Unpaid Dividend Account of the Company and remains unpaid or unclain

for a period of seven years from the date of such transfer shall be transferred b the Company to the IEPF established by the Central Government under Sectio 125(1) of the Act. The shares in respect of which dividend has not been paid of claimed for seven consecutive years or more shall be transferred by the Compan DIEPF Suspense Account for taking appropriate action pursuant to the provision of Section 124(6) of the Act and the aforementioned Rules. The complete details of shareholders whose unpaid dividend is due for transfer

IEPF along with details of shareholders whose shares are due for transfer to IEPF Suspense Account are available on website of the Company at www.frhl.in. Th Shareholders may further note that the details uploaded by the Company on its rebsite would be regarded and shall be deemed as adequate Notice in respect o transfer of shares to the IEPF Suspense Account pursuant to the Rules.

In case Company does not receive any communication from the concerne shareholders on or before October 15, 2022, the Company as per the re of the Rules, transfer dividend to IEPF by the due date i.e. November 2, 2022. Th corresponding shares on which dividend is unclaimed for consecutive seven yea shall also be transferred without any further notice.

Please note that no claim shall lie against the Company in respect of unclaime dividend amount and share/s transferred to IEPF / Suspense Account. Sharehold may claim the dividend and corresponding shares transferred to IEPF including a the benefits accruing on such shares, if any, from the IEPF authorities after follo the procedure prescribed in the Rules.

Shareholders holding shares in physical form and whose shares are liable be transferred to IEPF Suspense Account, may note that the Company would be issuing duplicate share certificate(s) in lieu of the original share certificate(s held by them for the purpose of transfer of shares to IEPF Suspense Account an upon issue, the Company shall inform Depository by way of corporate action to convert duplicate share certificate(s) into Demat form and transfer in favour of IEP The original share certificate/s which are registered in the name of the original shareholder shall stand automatically cancelled and be deemed non-negotiable Shareholders holding shares in demat form and whose shares are liable to b transferred to IEPF may note that the Company shall inform the depository by w of corporate action for transfer of shares in favour of the Demat Account of IEPF. In case of any query the concerned shareholder may contact the Company at the

Registered Office address or Company's Registrar and Transfer Agent i. e. Bigshare Services Private Limited, Office No. S6-2, 6th Floor, Pinnacle Business Parl Next to Ahura Centre, Mahakali Caves Road, Andheri (East), Mumbai 400093, India, Tel. No.: 022-62638200; Fax No.: 022-62638299; Email investor@bigshareonline.com; Website : www.bigshareonline.com

For Fomento Resorts and Hotels Limited

Place: Vainguinim Beach - Goa

Asmeeta Matondka

GlaxoSmithKline Pharmaceuticals Limited

Corporate Identity Number (CIN): L24239MH1924PLC001151 Dr. Annie Besant Road, Mumbai 400030 • Telephone: 022-24959595 ax: 022-24959494 • Email: askus@gsk.com • Website: www.gsk-india.co

NOTICE OF 97th ANNUAL GENERAL MEETING. **REMOTE E-VOTING AND RECORD DATE INFORMATION**

NOTICE is hereby given that the Ninety Seventh Annual General Meeting (AGM) of the Company will be held on Tuesday, July 26, 2022 at 1.30 p.m. by Video Conferencing ("VC") or Other Audio Visual Means ("OAVM"), to transact the business as set out in the Notice of the AGM. The Annual Report for the Financial Year 2021-22 ("Annual Report") along with the Notice of the AGM has been sent on June 23, 2022 only by electronic mode to those Shareholders whose email address is registered with the Company / Depository Participant, in accordance with the MCA Circular No. 20/2020 dated May 5, 2020 read with General Circular No. 14/2020, 17/ 2020, 02/2021, 21/2021 & 02/2022 dated April 8, 2020, April 13, 2020, January 13, 2021, December 14, 2021 and May 5, 2022 respectively (collectively referred to as "MCA Circulars") & Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/19 dated May 12, 2020, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 & SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 (collectively referred to as said "SEBI Circular") The same is also available on the website of the Company viz www.gsk-india.com/en-in/investors/financial-results/annual-reports/ In compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules,

2014 as amended by Companies (Management and Administration) Rules, 2015, and Regulation 44 of the Listing Obligations and Disclosure Requirements Regulations, 2015 (LODR) Members are provided with the facility to cast their votes on all resolutions set forth in the Notice of the AGM using electronic voting system from a place other than the venue of the AGM ('remote e-voting'), provided by NSDL and the business may be transacted through such voting. The e-voting period commences on Friday, July 22, 2022

(9.00 a.m. IST) and ends on Monday, July 25, 2022 (5.00 p.m. IST). During this period, Members may cast their vote electronically. The e-voting module shall be disabled by NSDL thereafter. A vote once cast on the resolution, would not be allowed to be changed subsequently.

The procedure for e-voting at the AGM is same as the procedure for remote e-voting. Only those Shareholders, who will be present at the AGM through VC / OAVM facility and who would not have cast their vote on the resolutions set forth in the Notice of AGM by remote e-voting prior to the AGM and are otherwise not barred from doing so shall be eligible to vote through e-voting system at the AGM on such resolutions. Shareholders who have voted through remote e-voting will be eligible to attend the AGM and their presence shall be counted for the nurpose of quorum, however such Shareholders shall not be entitled to cast their vote again at the AGM on such resolution(s) for which the Shareholder has already cast the vote through remote e-voting.

The voting rights of Members shall be in proportion to the equity shares held by them in the paid-up equity share capital of the Company as on Tuesday July 19, 2022 ('cut-off date'). Any person, who is a Member of the Company as on the cut-off date is eligible to cast vote on all the resolutions set forth in the Notice of AGM using remote e-voting or voting at the AGM.

A person who has acquired shares and becomes a member of the Company after the dispatch of notice of AGM and holding shares as of cut-off date, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in. However, if the person is already registered with NSDL for remote e-voting then the existing user ID and password can

be used for casting vote. Shareholders are being provided with a facility to attend the AGM through VC / OAVM through the NSDL e-voting system. The instructions for attending the AGM through VC / OAVM are provided in the Notice

For details relating to remote e-voting, please refer to the Notice of the AGM. In case of any queries relating to voting by electronic means please refer to the Frequently Asked Questions (FAQs) and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.co.in or call on Toll free no.: 1800-222-990 or can contact NSDL on evoting@nsdl.co.in or contact Mr. Amit Vishal, Senior Manager - NSDL at amitv@nsdl.co.in / 022-24994360 or Ms. Pallavl Mhatre, Manager, NSDL at pallavid@nsdl.co.in / 022-24994545 or Mr. Sanjeev Yadav, Assistant Manager, NSDL at

sanjeevy@nsdl.co.in / 022-24994553. The Company has fixed Friday, July 8, 2022 as the "Record date" for determining the entitlement of members to final Dividend. The Dividend, if approved, will be payable on or after Wednesday, July 27, 2022 to those Shareholders whose names are registered as such in the Register of Members of the Company as on Record date i.e. Friday, July 08, 2022 provided by the depository, subject to deduction of tax at source wherever applicable.

> For GlaxoSmithKline Pharmaceuticals Limited Ajay Nadkarni Vice President - Administration,

Real Estate & Company Secretary

Place: Mumbai Dated: 24th June, 2022

ேவது ஜூனியர் தேசிய எரிபந்தாட்டம்

ஆலிம் முஹம்மது சாலிஹ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்கு வெண்கலப் பதக்கம்

சென்னை, ஜூன் 22– **30 வது ஜ**ூனியர் தேசிய எரிபந்தாட்டம் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆலிம் முஹம்மதுசாலிஹ் பாலிடெக்னிக் மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு கொண்டிருபவர்

பாலிடெக்னிக் கல்லூரி மாணவ வெண்கல பதக்கம் வென்றார். ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்லூரியின், துறையில் படித்துக் மாணவன் ரூபன். இவரை வது ஜூனியர் எரிபந்தாட்டம் சாம்பியன்ஷிப் போட்டிக்காக தமிழ்நாடு சார்பாக விளையாட, எரிபந்தாட்டம் *த*மிழ்நாடு சங்கம் தேர்வு செய்தது. இவர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் சார்பாக தேர்வான

ஒரே விளையாட்டு வீரர் ஆவார். ஆந்திர பிரதேச[்] தெனாலியில் நடந்து முடிந்த 30 வது ஜூனியர் தேசிய எரிபந்தாட்டம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு (Throwball எரிபந்தாட்டம் ஜூனியர் அணி சார்பாக விளையாடிய மாணவன் ஆர். . வெண்கலப் பதக்கம் ரூபன். வென்றார்.

சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று கல்லூரிக்கும், தமிழ் நாடு மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த ஆர். ரூபனுக்கு, ஆலிம் முஹம்மது சலேக் பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக தலைவர், முதல்வர், பேராசிரியர். ஏ கதீர்அஹ்மத் போராசிரியர்கள் மற்றும்



ஒரேநேரத்தில் 50 விமானங்கள் இயக்க சென்னை விமான நிலையம் திட்டம்

சென்னை, ஜூன் 27– சென்னை விமான நிலையத்தில் தற்போது ஒரு மணி நேரத்தில் 30 விமானங்கள் இயக்கப்படுவதை விமானங்களாக அதிகரிக்க, சென்னை விமான நிலையத்திலுள்ள ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க, புறப்பட 2 ரன்வேக்கள் உள்ளன. முகல் ரன்வே 3.66 கிமீ. இரண்டாவது ரன்வே 2.89 கிமீ. இதில் முதல் ரன்வேயில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி, புறப்படுகின்றன. ரன்வேயில்

இரண்டாவது எனப்படும் 76 பயணிகள் சிறிய பயணிக்கக்கூடிய விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் <u>த</u>ற்போது ரன்வேக்களையும் ஒரே நேரத்தில்

இயக்க விமான நிலைய நிர்வாகம்

ENROLLMENT NOTICE

Tamizhazhahi U d/o Udyasuriyan,

Aged about 24 years Permanently

residing at No.15, LB Road, Adyar

Chennai-20 intend having my

lenrolment as an advocate moved

before the Bar Council of Tamil

Nadu, Bar Council Buildings High

Those who have any valid

objections may notify the same to

பெயர் மாற்றம்

P.Anchala, பிறந்த தேதி:

11.06.2012, **நெ**.3/<mark>727, 4வத</mark>ு

தெரு, ராயல் அவின்யூ, கண்ணகி

எனது மகள் இனி ANCHALA

KUMARI என்று அழைக்கப்

படுகிறார்.

முகவரியில் வசிக்கும்

Phuldev Yadav (தந்தை)

- Tamizhazhahi. U

Court Campus, Chennai-104.

the Bar Council within 10 days

முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறி இருப்பதாவது:-

விமான நிலையத்தின் முதல் ரன்வே பிரகானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது ரன்வேயில் கொளப்பாக்கம் பகுதியில், உயர்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள், போன்ற செல்போன் டவர்கள் தடைகள் அதிகம் இருப்பதால், பயன்படுத்த அதை முழுமையாக முடியவில்லை. முதல் ரன்வேயில் எதாவது பிரச்னை ஏற்படும்போதும், சனி பிற்பகலில் செவ்வாய். வாராந்திர பராமரிப்பு நடக்கும் போது மட்டும், இரண்டாவது ரன்வே பயன்படுத்தப்படுகிறது.

2 ரன்வே பயன்படுத்த திட்டம் இந் நிலையில், சென்னை விமானநிலையத்தில் உள்நாடு சா'வதேச விமானங்களின் எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகரி**த்துக்**கொண்டே வருவதால், 50

விமான நிலையத்தில் சென்னை உள்ள 2 ரன்வேக்களையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த, சென்னை விமான நிலைய நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.

இதன்படி, முதல்பிரதான ரன்வேயை புறப்பாட்டிற்காகவும், இரண்டாவது விமானங்கள் ரன்வேயை, தரையிறங்குதல் மற்றும் சிறிய ரக விமானங்கள் புறப்பாடு இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு போக்குவரத்து பணியாற்றும் அறையில் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள்

அளிக்களும் அளிக்கப்பட்டு வருகிறது. விமானநிலையத்தில் சென்னை தற்போது, பிரதான முதல் ரன்வேயில், ஒரு மணி நேரத்தில், 30க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2 ரன்வேக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது,

க்கும் அதிகமான விமானங்கள், மணி நேரத்தில் இயக்க முடியும். அதற்கான ஏற்பாடுகள் கொண்டிருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.

பெயர் மாற்றம் Mustafa

Hyderabadwala, தந்தைபெயர்: Fazal Abbas Chechatwala, பிறந்த தேதி: 03.05.1974, நெ 56/91A, ஷேக் மேஸ்திரி தெரு 2வது மாடி, ராயபுரம், சென்னை —600013, என்ற முகவரியில் வசிக்கும் எனது நான் இனி RASHIDA FAZAL ABBAS

Rashida Mustafa Hvderabadwala

பெயர் மாற்றம் Mudigonda Sarithadevi, கணவர் பெயர்: Ramamurthy Sridhar பிறந்த தேதி: 04.04.1978, நெ.37, ட்விங்கிள் அப்பார்ட்மெண்ட்ஸ், ப்ளாட் நெ.6, ஆயில் மாங்கர் தெரு, ராயப்பேட்டை, சென்னை– என்ற முகவரியில் எனது நான் SRIDHAR SARITHA என்று

Date

Mudigonda Sarithadevi

600014.

என்ற முகவரியில் வசிக்கும் ன் இனி Shreekesh Jain

எனது நான் இனி Shreekesh Jaın Suresh Kumar Sowal Chand

Jain என்று அழைக்கப் படுகிறேன்.

Shreekesh Suresh Kumar Jair

பெயர் மாற்றம் NAME CHANGE IREN JERCY, D/o Kalpana, ராஜேந்திரபிரசாத் தேதி:13.07.1963 பெயர்: Mohana Dhas.R, பிறந்த of Birth: 05.04.2003, Vill ஸ்டேஷன் -MethKummal (Post) வெங்கடராமன் நகர், கொரட்டூர் Chathancode, TEH-Vilavan **சென்னை**–600080 முகவரியில் வசிக்கும் எனத Code, Kanyakumari Dist இனி Given Name Tamil Nadu State. Pin-KALPANA Name 629153. shall henceforth RAJENDRAPRASAD be known as IREN JERCY.M அழைக்கப் படுகிறேன். Kalpana IREN JERCY

NAME CHANGE பெயர் மாற்றம் RAJESHWARI DEVI Ganji Chandrashekara Saiprakash, தந்தை பெயர்: Chandrashekar, பிறந்த தேதி: W/o. Hav Pawan Kumai Kuchbundiya, Date of 05.06.1999, நெ. 2844, 67வது தெரு, 2வது மெயின் ரோடு, மாத்தூர், Birth: 27.12.1983, Residing at Vill & Post, Seoni, Teh-**மணலி, சென்னை –** 600068, எ**ன்**ர முகவரியில் வசிக்கும் எனது நான் இனி Seoni Madhyapradesh SAIPRAKASH (Given Name)
GANJI CHANDRASHEKHAR Pin–480661, for All Future RAJESHWARI Name) என்று அழைச் (Sur Nam படுகிறேன். Purpose KUCHBUNDIYA Ganji Chandrashekara

RAJESHWARI DEVI

SHRIRAM TRVANSPORT FINANCE CO LTD CHROMEPET BRANCH VEHICLE FOR SALE S.NO. VEH.NO. MAKE MODEL TN22CJ-0955 TATA SUMO VICTA-P

CONTANCT NO 9940123206 9094039453

PUBLIC NOTICE

This is to inform the General Public that my client Mrs.Dhanabhakian D/o Mr. N.Arumugam, residing at Old No.6/A, New No.15, Bunder Garden Main Street Perambur, Chennai-600, 011 is the absolute owner of the property bearing Old Door No.6/A, New Door No.15, Bunder Garden Main Road, Siruvallur Village, Chennai 600 011, land measuring 1197 Sq.ft., Comprised in S.No.7/1, T.S.No.44, Block No.13 presently Ayanavaram Taluk, within the Registration District of Chennal South and Sub Registration District of Sembiam

I hereby inform the General Public that the Original Settlement Deed dated 21.10.1981 Registered as Document No.4879 of 1981 and Original of Pages 15, 16 and 17 of Settlement Deed dated 27.11.2019 Registered as Document No.3692 of 2019 has been misplaced by my client while going for taking Xerox.

It is hereby informed to General Public that anyone in the custody, knowledge possession of General Public that the Original Settlement Deed dated 21.10.1981 Registered as Document No.4879 of 1981 and Original of Pages 15, 16 and 17 of Settlement Deed dated 27.11.2019 Registered as Document No.3692 of 2019 of anybody having right claim interest or demand over the said property may lodge his claim within 7 days of publication of this notice to the undersigned at the address mentioned below.

If no claim or objection is received within the above said period of 7 days it is presum the above of General Public that the Original Settlement Deed dated 21.10.1981 Registered as Document No 4879 of 1981 and Original of Pages 15, 16 and 17 of Settlement Deed dated 27.11.2019 Registered as Document No.3692 of 2019 is lost and untraceable and there are no claims from anyone in the above said property and my client will proceed to deal with the above said property without further reference. T.K. RAJESH, ADVOCATE

No. 7/8, Ground Floor, 2nd West Cross Street, Amaravathy Nagar, Arumbakkam, Chennai 600 106

பெயர் மாற்றம் Shreekesh Suresh Kumar Rashida தந்தை பெயர்:Suresh Sowal Chand Jain, தேதி:16.06.1996, (பிறந்த இடம்:Sayla, Jalore, ராஜஸ்தான்) ஜெயின் வில்லா அப்பார்ட்பெண்ட்ஸ், 4வது மாடி, 9/10, கிளமெண்ட்ஸ் ரோடு, புரசைவாக்கம், சென்னை

பெயர் மாற்றம் Anitha .L alias Shainy.L தந்தை பெயர்: Lakshmanan G தேதி: 02.08.1987 பிறந்த 3-4, விருதாச்சலம் ரோடு, உளுந்தூர்பேட்டை விழுப்புரம்–606 107, என்ற வசிக்கும் முகவரியில் எனது நான் இனி ANITHA LAKSHMANAN அழைக்கப் படுகிறேன்.

Anitha .L alias Shainy.L பெயர் மாற்றம்

Mathoor Sreenivasar Mythili, கணவர் பெயர் புதுப்பாக்கம் சம்பத் விஜயராகவன் பிறந்த தேதி:11.06.1943 பந்நத் தேது:11.06.1943, ப.நெ.39, பு.நெ.60, துளசிங்கம் தெரு, பெரம்பூர், சென்னை–600 என்ற முகவரியில் வசிக்கும் எனது நான் இனி PUDUPAKKAM SAMPATH VIJAYARAGHAVAN MYTHILI என்று அழைக்கப் படுகிறேன். Mathoor Sreenivasan Mythili

பெயர் மாற்றம் Panavvan Sakk Mohaideen Seva Mohamed, தந்தை பெயர்: Shaik Mohideen பிறந்த தேதி: 12.09.1959, நெ.624C, 3வது பிளாக், 67வது தெரு, முத்தமிழ் நகர், கொடுங்கையூர், சென்னை—600118, முகவரியில் வசிக்கும் எனது நான் இனி SHAIK MOHIDEEN SELVA MOHAMED என்று அழைக்கப் படுகிறேன்.

Panavvan Sakk Mohaideen Seva Mohamed BEFORE THE HON'BLE

REDRESSAL COMMISSION AT CHENNAL C.C.No.114/2018 –Complainant

STATE CONSUMER

٧s

The Director of Admission and

2 Others -Opposite Parties

1) The Director oa Admission.

2) The Chairman. 3) Teh Dean, All are having Address at D.D.Medical College, No.7, D.D. Nagar Bus Stop, Kunnavalam Post, Thiruvallur Taluk, Thiruvallur District, Chennai -631 210.

Please take this notice that above complaint filed by our client Jeni for directiong the opposite party to pay the compensation and cost the matter came up hearing before the Hon'ble commission on 10.06.2022 and the Hon'ble commission was pleased ordered paper publication to you

returnable by 05.07.2022. Therefore you shall appear before the Hon'ble State Consumer Redressal commission at Chennai on 05.07.2022 either in person or through pleaders otherwise the matter will be decide in your

J.Vincent Kumar, Advocate

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர். திரு. M. வெங்கடேசன், தட்பெதிரு. D. A. முனுசாம். வயது 52, கதவு என்ன. 12/2, ஏரிக்கரை 2வது தெரு, அருணாச்சலம் நகர் விரிவு, கீழ்க்கட்டளை, காஞ்சிபுரம். தமிழ் நாடு 600 117, அவர்களுக்கு சொத்தமான காஞ்சிபுரம் மாவட்டம். தற்போது குன்றத்தூர் தாலுகர் (முன்பு முன்றத்தூர் தாலுகர், ஒர்த்தூர் கிராமத்திற்கு உட்பட்ட பழைய சர்வே எண்.91/3 ல் பட்டா எண் 1741ன் படி புதிய சர்வே எண்.91/3 ல் பட்டா எண் 1741ன் படி புதிய சர்வே எண்.91/3 ல் அங்கீகாரம் பெற்றதுமான "GANDH NAGAR" என்ற மணைப்பிரிவில் 1725 சதுரடிக் கொண்ட மனை எண்.25 அடங்கியின்ன அசல் கிரையப் பத்திர எண்.3930/1990, 31.10.1990தேதியிட்ட கூடுவாஞ்சேர் சர்பதிவானர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் காணாமல் பேற்குக்கு தெரிவிப்பது என்னவென்றால் மேற்கண்ட அவணங்களை யானேறும் மன்றடுமெடுக்குக்கு தெரிவிப்பது என்னவென்றால் மேற்கண்ட முகவுணம்களை யானேறும் எண்டுமெடுக்குக்கு தெரிவிப்பது என்னவென்றால் மேற்கண்ட முகவுணங்களை யானேறும் எண்டுமெடுக்குக்கு தெரிவிப்பது என்னவென்றால் மேற்கண்ட மகவுணங்களை யானேறும் றந்கண்ட ஆவணங்களை யாரேனும் ன்டுயெடுத்தால் கீழ்கண்ட முகவரிக்கு 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்கண்ட ஆவணங்களை வைத்து எந்த வில்லங்கமும் செய்ய கூடாது என்றும், புவ்வாறு செய்தால் இந்திய தண்டனை ட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ன்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. BHAVANI RAJESH, Advocate

No.24/14, Suthanthirapuram 1st St, Korukkupet, Chennai – 600021. Contact No: 9841855842 மாண்புமிகு உட்கோட்ட நடுவர் மற்றும் புங்கு உடன் டட நடுவர் வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம், பெரம்பலூர்.

ந.க.எண். அ 6 / 4235 / 2021 நாள் : 16 06 2022 பெரியசாமி த/பெ. செங்கமலை முருக்கன்குடி திராமம் சிறுமத்தூர் மஜிரா, குன்னம் வட்டம

பெரம்பலூர் மாவட்டம்

மனுதாரர் பொது அறிவிப்பு ப்பாது அறுவாப்பு மனுதாரர் ஆகிய நான் எனது தாய் வழி பாட்டி மாரிமுத்தாள் க/ வழா பாட்டி மாாமுத்தான க/ பெ அருணாசலம் என்பவர் கடந்த 01.03.1978 அன்று கிராமத்தில் இறந்ததை அதற்குரிய அரசு பதிவேட்டில் பதிவு செய்ய

பதிவேட்டில் பதிவு செய்ய தவறியதால் மேற்படி இறப்பை பதிவு செய்யக்கோரி சமூகம் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளேன். மேற்படி மனு மீது யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் 14 07 2022 அன்று பெரம்பலூர் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தங்கள் கருக்கை தெரிவிக்குமாறு நரில் ஆஜராகி தெரிவிக்குமாறு ந்துமன்றத்தில் நோ தங்கள் கருத்தை தெ அறிவுறுத்தப்படுகிறது. பெரியசாமி

த/பெ. செங்கமலை முருக்கன்குடி கிராமம் குன்னம் வட்டம்

ENROLMENT NOTICE After TEN DAYS of the publication of this Notice and within THREE MONTHS thereafter. MONTHS thereafter, SOWBAGHYALAKSHMI

C, daughter of S CHANDRASEKARAN, aged 24 years, permanently residing at, No 12, canal street, near ESI hospital triplicane, chennai-600005 intend having my enrollment as an Advocate moved before the Bar Council of Tamil Nadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai - 600 104. Those who have any valid objections may notify the same the Bar Council within 10 days of this

SOWBAGHYALAKSHMI C After TEN DAYS of the publication of this Notice and within THREE MONTHS thereafter, I, BHARATHI M, daughter of M. MUTHURAMALINGAM, aged 21 years, permanently residing at, No 7 Aavani veedhi, balamurugan nagar, metro nagar 1st Avenue , alapakkam , Porur Chennai 600116 alapakkam, Porur Chennal obulino, intend having my enrollment as an Advocate moved before the Bar Council of Tamil Nadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai -600 104. Those who have any valid objections may notify the same the Par Caucil within 10 days of the Bar Council within 10 days of this

BHARATHI M

காணவில்லை

எனது ஒரிஜினல் மனைப்பத்திரம் ாண்கள் **453 மற்றும் 456/2008,** SRO ஆவடி, கிராம நத்த சர்வே எண் 450/2. மனையளவு 2542சஅடி, மனை

அமைந்துள்ள இடம் மேலப்பேடு கிராமம், பாலவேடு போஸ்ட், திருவள்ளூர் மாவட்டம், மேற்கண்ட ஒரிஜினல் பத்திரங்கள் 15.04.2022 அன்று எனது இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மிட்டனமல்லி அருகில் காணவில்லை இது குறித்து தகவலறிந்தால், தொடர்புக்கு திருமதி. R. உஷா 9840529580

வருவாய் கோட்டாட்சியர் வடசென்னை சென்னை- 600 081

ந.க.எண்.அ2/3739/2021 நெ.115, ஏமுமலை தெரு, திருமலை நகர், ராமாபுரம், சென்னை–600 089

...மனுதாரா ...மனுதாரா S. புஷ்பராணி என்கிற நான் எனது தாயார் K.வள்ளித்தாய், நெ.27, அன்னை சிவகாமி நகர் 3வகு கொ அண்ணர்–51 வசித்து வந்தபோது கடந்த 04.03.2014 அன்று இறந்து கடந்த 04.03.2014 அன்று இறந்தி விட்டார். அறியாபைை காரணமாக எனது தாயாரின் இறப்பை பதிவு செய்ய தவற விட்டு விட்டதால் தற்போது இறப்புச் சான்று பெற வருவாய் கோட்டாட்சியர், வருவாய் கொட்டாட்சாயா, தண்டையார்பேட்டை அலுவலகத்தில் மனு செய்துள்ளேன். இம்மனு மனு செய்துள்ளேன். இம்மனு மீது யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் தெரியப்படுத்தலாம் என்று இ மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

S. புஷ்பராணி மனுதார**ர்**

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் திருமதி. கன்னி அம்மாள் க/பெ. டில்லி நாயக்கர் (late) No.425 பாண்டியன் சாலை, நீலாங்கரை, சென்னை -600041 என்ற முகவரியில் வசித்துவருகிறார் சென்னை, நீவாங்கரை புல என்.5[/1ல் மொத்த விஸ்தீரணம் 16 சென்ட் உள்ள தனக்குச் சொந்தமான சொத்தின் முலப்பத்திரம் 1. ஆவனம் என்.1891/1969 SRO Saidapet, 2. ஆலந்தூர் உரிமையில் வழக்கு என்.776/2012- ன் Judgment Copy மர்ளம் அவகைய ப மற்றும் அவருடைய 3. அவருடைய ஆதார் அட்டை ஆகியவற்றை கடந்த 15.06.2022 அன்று சென்னை-600041, நீவாங்கரை, பாண்டியன் சாலையில் தொலைத்துவிட்டார் மேற்படி ஆவணங்களைக் கேடியும் இதுநாளச கிடைக்கவில்லை எனவே வரையில் கிடைக்கவில்லை எனவே பாறபடி ஆவணம் கிடைத்தால் கட்சிக்காரிட்டோ ஆல்லது என்னிடவோ ஒப்படைக்கவும் மேற்படி தொலைத்துபோன ஆவணங்களைமைத்து யானேறும் முறை டுகள் செய்தால் அது எனது கட்சிக் கட்டுப்படுத்தாது என்பதை இந்த அறிவிப்பில win தெரிவிக்குக்கொள்கிறார்

G.AMULRAJ, B.SC.,B.L., Advocate Mobile No. 9176148979

IN THE COURT OF XVI **SMALL CAUSES JUDGE AT** CHJNNAI E.P.No.362 of 2022

R.C.O.P.No.631 of 2015

S/o Balakrishnan, P-129, MGR 2nd Street, Pt Floor, MMDA Colony, Arumbakkam, Chennai - 600 106

Decree Holder/Land Lord Versus K.B. Salaudin, Shp Kasim, P-219, MGR 2nd Street, Ground Floor, MMDA Colony. Arumbakkam. Chennai - 600 106 To Mr.K.B. Salaudin.

S/o Kasim, P-219, MGR 2nd Street, Ground Floor, MMDA Colony, Arumbakkam, Chennai - 600 106.

Judgment Debtor/Tenant
Please take notice that the
above E.P.No.362 of 2022
in R.C.O.P.No.631 of 2015 has been filed by the Decree Holder/Land Lord to delivery and handover the possession of the schedule mentioned property to the decree holder/ land-lord The Hon'ble Court has ordered Paper Publication on 22.06.2022 to you returnable by 01.07.2022. Kindly attend XVI Small Causes Court at Chenna on 01.07.2022 at 10.30 A.M. either in person or through your counsel, failing which the matter M. MURTHY & K. SUDHAKAR Counsel for Decree Holder

Land Lord கூடுதல் மாவட்ட நீதிபதி நீதிமன்றம் 1, திருவள்ளூர் I.A.2 OF 2020

A.S. 35 OF 2015 S. வருண் மேல்முறையீட்டாளர் –மனுதாரர் V.சுகுமாரன்

மேல்முறையீட்டாளர் எகிர்

K.அசோகன் மற்றும் பலர் எதிர் மேல்முறையீட்டாளர்கள் எதிர் மனுதாரர்கள் அன்புக்கரசி கணவர் பெயர் V பாஸ்கர்

எண். 25, V.M.நகர் திருவள்ளூர் 602 001 நெவள்ளூர் வட்டம் திருவள்ளூர் மாவட்டம்

வேது எதிர் மனுதாரர் அறிவிப்பு குற்கு புடி மேற்கண்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு என் 35/2015ல் இறந்துவிட்ட 4வது எதிர் மேல்முறை வாரிசுதாரராக சோக்க மேற்படி யிட்டாளரின் உங்களை I.A.2/2020, தங்கள் வருகைக்காச 1872022 அன்று காலை 10.00 மேற்படி நீதிமன்றத்தில் தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ முன்னிலையாகி எதிர்உரை ் பழக்கறிஞர் மூலமா முன்னிலையாகி எதிர்உரை வழங்காவிடில். வழக்கு உங்களுக்கு எதிராக தீர்மானிக்கப்படும் என அறியவும்.

_______ மேல்முறையீட்டாளரின் வழக்கறிஞ [K.G. சேஷாதிரி]

கூடுகல் மாவட்ட நீகிபகி நீகிமன்றம் 1, திருவள்ளூர் I.A.2 OF 2020 A.S. 35 OF 2015

S. வருண் மேல்முறையீட்டாளர் மனுதாரர் V.சுகுமாரன் மேல்முறையீட்டாளர்

எதிர் எதுர K.அசோகன் மற்றும் பலர் எதிர் மேல்முறையீட்டாளர்கள் எதிர் மனுதாரர்கள்

கணவர் பெயர் V.பாஸ்கர் எண். 12,இந்தியன் வங்கி தெரு திருவள்ளூர் வட்டம் திருவள்ளூர் மாவட்டம் 5வது எதிர் மனுதாரர்

எவது எதா மனுதாரா அறிவிப்பு மேற்கண்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு எண் 35/2015ல் இறந்துவிட்ட 4வது எதிர் மேல்முறை யிட்டாளரின் வாரிசுதாரராக போர்த்க மேற்படி சேர்க்க மேற்படி உங்களை I.A.2/2020, தங்கள் வருகைக்காச 1.A.2/2020, அன்று காலை 10.00 பணிக்கு அழைக்கப்படும். அப்போது மேற்படி நீதிமன்றத்தில் தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ முன்னிலையாகி எதிர்உரை வழங்காவிடில். வழக்கு உங்களுக்கு எதிராக தீர்மானிக்கப்படும் என

எதுரான அறியவும். மேல்முறையீட்டாளரின் வழக்கறிஞர் [K.G. சேஷாதிரி]

ENROLMENT NOTICE

After ten days from the date of publication of this notice and within three months thereafter, I, BHARATHI.S, Son of SEKAR.S, aged 32 years, permanently residing at No:35/15 Ambethkar street, Chi Ponneri,Tiruvallur Chinnakavanam -601 204. Intend having my enrollment as an Advocate moved before the Bar Council of Tamil Nadu, Bar Council Buildings, high Court Campus, chennai-104. Those who have any valid objections may notify the same to the Bar Council within 10 days.

BHARATHI. S

ENROLMENT NOTICE

After 10 days of the publication of this notice and within three months there after. I, P.Sharmila, D/o.M.Palani, aged 27 years permanently residing at No.80 Thulukanathamman Street, Mamandur Vadapathy Village-603111, intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days

After 10 days of the publication of this notice and within three months there after. I, M.Arun, S/o.K.Mohan, aged 32 years, permanently residing at No.249/9, Bajanai Koil Street, Somangalam, Chennai-600069. intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days

M.Arun **** After 10 days of the publication of this notice and within three months there after. I, R.Naveen Clinton, S/o.l. Ramesh Babu, aged 21 years, permanently residing at

Tiruvallur-602021, intend having

moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600 Those who have any valid objections may notify the same to the bar council with in ten days

BEFORE THE HON'BLE STATE CONSUMER REDRESSAL **COMMISSION AT CHENNAI**

R.Naveen Clinton

C.C.No.113/2018 -Complainant Elakiva

The Director of Admission and

-Opposite Parties 1) The Director oa Admission,

2) The Chairman 3) Teh Dean. All are having Address at D.D.Medical College, No.7, D.D. Nagar Bus Stop,

Taluk, Thiruvallur District, Chennai -631 210. Please take this notice that in the above complaint filed by our client Jeni for directiong the opposite party to pay the compensation and cost and the matter came up hearing before the Hon'ble commission on 10.06.2022 and the Hon'ble commission was pleased ordered paper publication to you returnable by 05.07.2022.

Therefore you shall appear before the Hon'ble State Consumer Redressal commission at Chennai on 05.07.2022 either in person or through pleaders otherwise the matter will be decide in your absence.

J.Vincent Kumar,

பொது அறிவிப்பு

இதன் மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பது யாதெனில், அட்டபணைவில் குறிப்பிடப்பட்டுள்ள அமிட்டம் எண். 1 மற்றும் அமிட்டம் எண். 2 ஆகிய இரண்டு சொத்தையும் அதாவது அமிட்டம் எண். 12 அதன் தடுபோதைய உரிமையாளரான திருமதி தீதா சீனிவாசன் க/பெ. திரு. கே.வி. ஸ்ரீனிவாசன் மற்றும் கட்டெ. திரு. கே. வி. ஸ்ரீனிவாசன் மற்றும் அயிட்டம் எண். 2ஐ திருமதி சரஸ்வதி ரவி க\/ பெ ரவி பாலசுப்ரமணியம் ஆகியோரிடமிருந்து வாங்கு வடியுக்கும் துர்ளனர். இந்த இரண்டு சொத்தின் மீது எவருக்கேனும் உரிமை\/ உரிமை கோரல் இருந்தால். அது குறித்து இந்த வினம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்கும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு ஆவண ஆதாரங்களுடன் தங்கள் கோரிக்கையின் அடிப்படையை அளிக்குமாறு கேட்டுக் ஆதார்ப்படையை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இல்லையெனில் மேற்சொன்ன சொத்தின் மீது எவருக்கும் எந்த உடிமை கோரல் அல்லது ஆட்சேபனை இல்லை என்று கருதப்படும்.

கருதப்படும் அ<mark>ட்டவணை</mark>
அயிட்டம் எண்: 1: மனை எண்கள்.
237, 238 மற்றும் 239, மற்றும் அதன் துண்டுகளும் பகுதிகளும். ஸ்ரீ பாலாஜி நகர். பள்ளிக்கரணை, 7200 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது.
கர்வே எண்கள். 18 மற்றும் 19, பட்டா எண். 6543, பட்டாவின் படி, சர்வே எண்கள். 18/3இ/192 மற்றும் 19/1-சி.1ஏ3, என்..149, பள்ளிக்கரணை கிராமம், சைதாப்பேட்டை தாலுக்கா, தற்போது சோளிங்குநல்லுர் தாலுகா, சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ு வர்விய கூற்றது நாலுகா, வர்கில்லை மாவட்டத்தின்றது. எல்லைகள்: வடக்கில்: மனை என்கள். 217, 218 மற்றும் 215, தெற்கில்: 24 அடி தற்போதுள்ள பஞ்சாயத்து சாலை அதாவது கண்ணன் தெரு: கிழக்கில் மனை என்ன. 236; மேற்கில்: மனை என். மனை எண். 236; மேற்கில்: மனை எண். 240; அளவீடுகள்: கிழக்குப் பகுதியில் வடக்கிலிருந்து தெற்தாக: 60 அடி; பிருந்து தெற்தாக: 60 அடி; பிருந்து தெற்காக: 120 அடி; பிருந்து மேற்காக: 120 அடி; தெற்கும் பகுதியில் கிழக்கிலிருந்து மேற்காக: 120 அடி; தெற்கும் பகுதியில் கிழக்கிலிருந்து மேற்காக: 120 அடி; விஸ்தீரணம் 7200 சதுர அடி, தென்சென்னை பதிவு மாவட்டம் மற்றும் தென் சென்னை இணை I துணைப் பதிவு மாவட்டத்தில் அமைந்துள்ளது. அமைந்துள்ளது. அயிட்டம் எண். 2:

அயிட்டம் எண். 2: மனை எண். 240 மற்றும் 241, ஸ்ரீ படைனத் நகர். மள்ளிக்கரணை, 3240 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. சர்வே எண். 18, பட்டா எண். 13759, பட்டாவோய்டி சர்வே எண். 18/12, எண். 149, பள்ளிக்கரணை கிராமம், சைதாப்பேட்டை தாலுகா, தற்போது மாவட்டத்தில் அமைந்துள்ளது. எல்லைகள்: வடக்கில்: மனை எண்கள். 214 மற்றும் 213; தெற்கில்: 24 அடி தற்போதுள்ள பஞ்சாயத்து சாலை தற்போதுள்ள பஞ்சாயத்து சாகை அதாவது கண்ணன் தெரு; கிழக்கில் மனை எண். 239; மேற்கில்: மனை எண் தற்போதுள்ள மளை என். 239; மேற்கில்: மனை என். 242; அளவீடுகள்: கிழக்குப் பகுதியில் வடக்கிலிருந்து தெற்காக: 60 அடி; மேற்குப் பகுதியில் வடக்கிலிருந்து தெற்காக: 60 அடி; வடக்கிலிருந்து தேற்காக: 60 அடி; வடக்குப் பகுதியில் கிழக்கிலிருந்து மேற்காக: 53 அடி; தெற்குப் பகுதியில் கிழக்கிலிருந்து மேற்காக: 53 அடி; தெற்குப் பகுதியில் கிழக்கிலிருந்து மேற்காக: 55 அடி; விஸ்தீரணம் 3240 சதுர மீட்டர் அடி, தென்சென்னை பதிவு மாவட்டம் மற்றும் தென் சென்னை இணை I துணைப் பதிவு மாவட்டத்தில் அமைந்துள்ளது அமைந்துள்ளது

திரு. கே.எஸ்.வி. சேதுராமன் . வழக்கறிஞர், பிளாட் எண். ஜி 3, "திருவேங்கடம் பிளாட்ஸ்", பெரியார் தெரு 18வது தெரு, நங்கநல்லூர், சென்னை 600 (

பொது அறிவிப்பு

எங்களது கட்சிக்காரர், திரு. P. விவேக், த/பெ. R. பார்த்தசாரதி, வயது 38 அவர்கள் சென்னை, மீனம்பாக்கம், பிரின்சஸ் தெரு, எண்.8 என்ற முகவரியில் வசித்து வருகிறார். எங்களது கட்சிக்காரரின் தாத்தா அட்டவணையில் குறிப்பிட்டுள்ள சொத்தை திரு. S. ராதாகிருஷ்ணன் நாயுடு, த/பெ. சௌரிராஜன் என்ற பெயரில் வாங்கி உள்ளார். எங்களது கட்சிக்காரர் திரு. P. விவேக் அவர்கள்தான் திரு. S. ராதாகிருஷ்ணன் அவர்களின் சட்ட வாரிசுதாரர் ஆவார். ஏனெனில் அவரிடம்தான் அந்த சொத்துக்கான அனைத்து அசல் ஆவணங்களும் உள்ளன. இந்த நிலையில் எங்களது கட்சிக்காரர், விருகம்பாக்கம் சார் பதிவு அலுவலகத்தில் 29.11.1989 எங்களது கட்சிக்காரர், விருகம்பாக்கம் சார் பதிவு அலுவலகத்தில் 29.11.1989 தேதியிட்ட 4328/1989 என்ற ஆவண எண் கொண்ட விற்பனை பத்திரம் மற்றும் 4331/1989 என்ற ஆவண எண் கொண்ட விற்பனை பத்திரம் ஆகிய இரண்டு அசல் பத்திரங்களை தொலைத்து விட்டார். இந்த அசல் பத்திரங்கள் எங்களது கட்சிக்காரர் வசம் இருந்தது. மேலும் அவர் இந்த செந்ததை முழுமையாக அனுபவித்து வந்தார். மேலும் இன்றைய தேதி வரை அனைத்து வருவாய் பதிவுகளும் எங்களது கட்சிக்காரர் பெயரில் உள்ளன.

என்ற ஆவண எண் கொண்ட விற்பனை பத்திரம் மற்றும் 4331/1988 என்ற ஆவண எண் கொண்ட விற்பனை பத்திரம் மற்றும் 4331/1985 என்ற ஆவண எண் கொண்ட விற்பனை பத்திரம் ஆகிய இரண்டு அசல் பத்திரங்களையும் கடந்த 21 ஜூன் 2022 அன்று சிட்லப்பாக்கம், வரதராஜு தியேட்டர் அருகே தொலைத்து விட்டார். மேற்கண்ட அசல் பத்திரங்களை யாரேனும் கண்டெடுத்தால் தயவு செய்து கீழ்க்கண்ட எங்களது முகவரிக்கு

G.M. சையது பாசி முகமது, E. விஜய் – வழக்கறிஞர்கள் எண்.16, தர்கா தெரு, தாதாஷா மக்கான், சென்னை – 600 012. மொபைல் எண்.99404 81676

டிடிகே ஹெல்த்கேர் லிமிடெட் பதிவு அலுவலகம்: எண். 6, கதீட்ரல் சாலை, சென்னை - 600 086. CIN: L24231TN1958PLC003647 | இணையதளம்: www.ttkhealthcare.com

மின்னஞ்சல்: investorcare@ttkhealthcare.com கொலைபேசி: 044 28116106 | கொலைநகல்: 044 28116387

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

l) பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் (MCA) வழங்கிய மே 05, 2022-ஆம் தேதியிட் பொது சுற்றறிக்கை எண்32022 உன் படிக்க வேண்டிய மே 05, 2020-ஆம் தேதியிட் பொது சுற்றறிக்கை எண்32022 உன் படிக்க வேண்டிய மே 05, 2020-ஆம் தேதியிட் பொது சுற்றறிக்கை எண்202020 மற்றும் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தகை வாரியம் (SEBI) வழங்கிய மே 13, 2022 ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை என் SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62, இனிமேல் கூட்டாக குற்றறிக்கைகள் என குறிப்பிடப்படுகிறது மேலும் நிறுவனங்கள் சட்டம், 2 0 1 3 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் பொருந்தக்கூடிய விதிகள் இவைகளுக்கு இணங்க நிறுவனத்தின் 64வது ஆண்டுப் பொதுக் கூட்டம் (AGM) ஆகஸ்ட் 03, 2022 அன்று புதன்கிழமை காலை 11.30 மணிக்கு காணொளி மற்றும் பிற கேட்பொலி காட்ட வழிமுறைகள் (V C / O A V M) மூலம் நடைபெற உள்ளது என்பதை இதன்மூ

) நிறுவனத்தின் பொதுக் கூட்டத்தின் அறிவிப்பைக் கொண்டிருக்கும் 2021-2 நிதியாண்டிற்கான வருடாந்திர அறிக்கையானது, நிறுவனத்தின் இணையதளமாக www.ttkheali.com மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளமான <u>www.bseindia.co</u> மற்றும் <u>www.nseindia.com</u> இவைகளில் பதிவேற்றப்படும்.

பொதுக் கூட்டத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலு வாக்களிக்க அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைநிலை மின்-வாக்களிக்கு வசதி மற்றும் பொதுக் கூட்டத்தின் போது நடைபெறவிருக்கும் மின்-வாக்களிப்பு ஆகிட இரண்டையும் நிறுவனம் வழங்கவிருக்கிறது.

துண்ணட்டு நற்றுக்கள் பத்திரக்கள் முக்கும் 'பின்னஞ்சல் முகவரிகளை, நிறுவனம் / பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவ (RTA) (காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் டெபாசிட்ட பங்கேற்பாளர்களுடன் (DPs) மின்னணு முறையில் பங்குகளை வைத்திருக்கு உறுப்பினர்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்வதற்கும், பொதுக் கூட்டத்தில் அறிவிப்பு, வருடாந்திர அறிக்கை மற்றும் மின்-வாக்களிக்கும் பயணர் முகவரி மற்று கடவுச்சொல்லைப் பெறுவதற்கும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு: மின் முகவரியின் தற்காலிக பதிவுக்கு. உறுப்பினர்கள் தங்களின் பெயர், ஃபோலியே எண், பங்குச் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் முன் மற்றும் பின், PA (PAN அட்டையின் சுயசான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்) ஆகா . (ஆதார் அட்டையின் சுய-சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்) போன் விவரங்களை நிறுவனத்திற்கு (investorcare@ttkhealthcare.com) மற்றும் R1 (ttk.healthcare@dsrc-cid.in) மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கவும். அதன்பிறகு, மின்னஞ்சல் முகவரியை நிரந்தரப் பதிவுக்காக, உறுப்பினர்கள் படிவ

i SR-1 (நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும்), முறையாகப் பூர்த்தி செய்து கையொப்பமிட்ட படிவத்தினை நிறுவனம் அல்லது RTA-விடம் சமர்ப்பிக்குமாற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்னணு முறையில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு

மின்னஞ்சல் முகவரியின் தற்காலிகப் பதிவுக்காக, Demat கணக்கு விவரங் பெயர், கிளையண்ட் மாஸ்டர் பட்டியல் அல்லது ஒருங்கிணைந்த கணச் அறிக்கையின் நகல், PAN (PAN அட்டையின் சுய-சான்றளிக்கப்பட்ட ஸ்கே செய்யப்பட்ட நகல்) ஆதார் (ஆதார் அட்டையின் சுய-சான்றளிக்கப்பட்ட ஸ்கே செய்யப்பட்ட நகல்) போன்ற விவரங்களை நிறுவனத்திற் (investorcare@ttkhealthcare.com) அல்லது RTA (ttk.healthcare@dsrc-cid.in) மின்னஞ்ச மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், அதன் பிறமு மின்னஞ்சல் முகவரியை நிரந்தரப் பதிவுக்காக உறுப்பினர்கள், அவரவர் DP-களை

தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (5) உறுப்பினர்கள் ECS அல்லது வேறு ஏதேனும் வழிகளில் நேரடியாக அவர்களது வங்கீ கணக்குகளில் ஈவுத்தொகையைப் பெறுவதற்காக வங்கி விவரங்களை, படிவம் ISR-1 உடன் உறுப்பினரின் பெயர் அச்சிடப்பட்ட ரத்து செய்யப்பட்ட அசல் காசோலை அல்லது வங்கியின் பாஸ்புக் அல்லது வங்கியின் சான்றளிக்கப்பட்ட வங்கி அறிக்கையின் நகல், இவைகளை நிறுவனத்திற்கு (investorcare@ttkhealthcare.com அல்லது RTA <u>(ttk.healthcare@dsrc-cid.in)</u> மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டு

கொள்ளப்படுகிறார்கள். 6) விரிவான செயல்முறை மற்றும் தொலை மின்-வாக்களிப்பு முறை மற்றும் பொது கூட்டத்தின் போது நடைபெறவிருக்கும் மின்-வாக்களிப்பு மற்றும் காணொளி மற்று பிற கேட்பொலி காட்சி வழிமுறைகள் (VC/OAVM) மூலம் பொது கூட்டத்தி கலந்துகொள்வதற்கான வழிமுறைகள் போன்றவை, பொதுக் கூட்ட அறிவிப்பி வமங்கப்பட்டுள்ளன

இடம்: சென்னை தேதி: ஜூன் 27, 2022

எஸ். கல்யாணாாமன் முழுநேர இயக்குநர் & செயலாளர்

டிடிகே ஹெல்த்கேர் லிமிடெட



ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் CIN: L65191TN1993PLC025280 பதிவு அலுவலகம்: 4வது மாடி, ஸ்பென்ஸர் ப்ளாசா, ஃபேஸ் 2, 769, மவுண்ட் ரோடு, அண்ணாசாலை, சென்னை-தொ.பே: 044-42995000 | தொலைநகல்: 044-42995050 மின் அஞ்சல்: cs@equitasbank.com | www.equitasbank.com

உறுப்பினர்களுக்கான அறிவிப்பு

இதன் மூலம் அறிவிக்கப்படுவதாவது எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்–ன், ஆறாவது படுடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள செயல்களை நிறைவேற்ற, கம்பெனிகள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் ஏப்ரல் 8, 2020, ஏப்ரல் 13, 2020, மே 5, 2020, ஜனவரி 13, 2021 மற்றும் மே 5, 2022 தேதிகளிட்ட சுற்றறிக்கைகள், மே 12, 2020, ஜனவரி 15, 2021 மற்றும் மே 13, 2022 தேதியிட்ட செபி சுற்றறிக்கைகள், மற்றும் செபி (பட்டியல் கட்டுபாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) இணங்கவும் நிறுவனங்கள் சட்டம் 2013–ன் அனைத்து பொருந்தத்தக் ஆண்டிக்கும் நூறுவன்பை சட்டம் இருக்கும் இருக்க

மணிக்கு நடைபெறும். 2. 2021–22 ஆண்டின் வருடாந்திர அறிக்கையுடன் கூடிய வருடாந்திர பொதுக் கூட்டம் பற்றிய அறிவிப்பின் மின்னணு வடிவ நகல்கள், வங்கியிடம் ் பதிவு மற்றும் பங்கு மாற்ற முகவரிடம் / டெபாசிட்டரி பங்கேற்பாளர்(கள்) வசம் உள்ள பங்குதாரர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு மட்டும் ஜூன் 24, 2022 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

3. ஆறாவது வருடாந்திர பொதுக் கூட்டம் மற்றும் 2021–22 ஆண்டிற்கா வருடாந்திர அறிக்கை வங்கியின் https://ir.equitasbank.com/shareholderservices/ இணையதளத்திலும், CDSL இணையதளம் https://www.evotingindia.com பங்குச்சந்தையின் அதாவது பிஸ்இ லிமிடெட்–ன் https://www.bseindia.com இணையதளத்திலும், நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் ஆஃப் இந்தியா லிமிடெட்–ன் https://www.nseindia.com

இணையதளத்திலும் இருக்கும். 4. வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட அலுவல்களை பரிவர்த்தனை செய்ய Central Depository Services India Ltd ("CDSL") அளிக்கும் மின்னணு வாக்கு வசதி மூலம் பங்குதாரர்கள் தங்களின் வாக்குகளை தொலை மின்னணு வாக்கு மூலமாகவோ (ரிமோட்

இ.வோட்டிங்) அல்லது பொதுக் கூட்டத்திலோ (AGM) வாக்களிக்கலாம். 5. அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாவது: ஒலி, ஒளி வடிவில் பங்கேற்பு மற்றும் மின்னணு வாக்களிக்கும் முறை பற்றிய விவரங்கள், காகித வடிவில் பங்கு வைத்திருப்பவர்களும், தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்களும் பங்கேற்கும்

விவரங்களும் ஆறாவது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் உள்ள ஜுலை 12, 2022 தேதியில், உறுப்பினர் பதிவேட்டில் பதிவு பெற்றுள்ள உறுப்பினர்கள் அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கபடும் பயன்பெறும் உரிமையாளர்கள் மட்டுமே தொலை மின்னணு மூலமாகவோ அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்திலோ வாக்களிக்க முடியும். ஜுலை 12, 2022 தேதியில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கு இந்த அறிவிப்பு தகவல்

i l தொலை மின்னணு வாக்கு பதிவு துவங்கும் நேரம் – சனிக்கிழமை, ஜுலை து வகை பி. இது வகை நடிக்கு பதிவு முடியும் நேரம் – திங்கட்கிழமை. ஜுலை 18, 2022 மாலை 5.00 மணி. வி. தொலை மின்னணு வாக்கு பதிவு வசதி பதிவு முடிந்த நேரத்திற்கு பின்னர் CDSL நிறுவனத்தால் செயலிழக்கச் செய்யப்படும். தீர்மானத்தின் மீது ஒரு முறை வாக்களித்த உறுப்பினர் அதனை மாற்றிக் கொள்ள அனுமதிக்கபட மாட்டார் என்பதை

வருடாந்திர பொதுக் கூட்டத்தில் தொலை மின்னணு முலம் வாக்களித்த உறுப்பினர்கள் ஒலி/ஒளி சாதனங்கள் வாயிலாக பொதுக் கூட்டத்தில் பங்கேற்கலாம். ஆனால் மிண்டும் வாக்களிக்க இயலாது, வாக்களிக்காத உறுப்பினர்கள் மட்டும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நேரத்தில்

இந்த அறிவிப்பை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட பங்குதாரர்களி பட்டியல் தயாரிக்கும் தேதியான ஜூன் 17, 2022 க்கு பிறகும் மற்றும் ஜுலை 12, 2022 Cut-off தேதி வரை நிறுவனத்தின் பங்குகளை வாங்கி கைவசம் வைத்திருக்கும் பட்சத்தில் அவர்கள், வங்கியின் இணையதளம் https://ir.equitasbank.com/shareholder-services/-ல் உள்ள அறிவிப்பை

வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்றல் மற்றும் மின்னணு வாக்களித்தல் பற்றி ஏதனுேம் கேள்விகள் / விளக்கங்கள் தேவைப்பட்டால் உறுப்பினர்கள், திரு ராகேஷ் டால்வி, முதுநிலை மேலாளர், Central Depository Services (India) Ltd, A Wing, 25வது மாடி, மேரத்தான் ஃப்யூசரெக்ஸ், மபத்லால் மில்ஸ் காம்பவுண்ட்ஸ், NM ஜோஷி மார்க், ரோயர் பரேல் (கிழக்கு), மும்பை 400013 அல்லது helpdesk.evoting@cdslindia.com க்கு எழுதவும். அல்லது தொலைபேசி 022 -23058542/43 என்ற எண்ணிற்க்கு அழைக்கலாம்.

போர்டின் ஆணைப்படி , எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்–க்காக (ஒப்பம்) இடம் : சென்னை ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்–க்காக (ஒப்பம்) தேதி : ஜூன் 25, 2022 சம்பத்குமார் கே ஆர், நிறுவன செயலாளர்